

## ஆண்டவரின் இறுதி இராவுணவு

### பொது முன்னுரை

இன்றைய வழிபாட்டுக் கொண்டாட்டத்திற்கு அன்புடனே வரவேற்கின்றோம்.

இன்றைய வழிபாட்டில் நாம் மூன்று மறைப்பேருண்மைகளை நினைவு கூர்கின்றோம்.

• கிறிஸ்தவ பாஸ்காவாகிய நற்கருணையை இயேசு ஏற்படுத்தியது.

• குருத்துவத்தை ஏற்படுத்தியது

• சகோதர அன்புக் கட்டளையைக் கொடுத்தது

இந்த மறைப்பேருண்மைகளை நினைவுகூர்ந்து கொண்டாட இன்றைய நாளின் வாசகங்களும், செபங்களும், பாடல்களும், திருச்சடங்குகளும் நமக்கு பெரிதும் உதவுகின்றன.

இன்றைய வழிபாடு நான்கு பிரிவுகளைக் கொண்டது.

- தொடக்கச் சடங்கும், இறைவார்த்தை வழிபாடும்
- பாதம் கழுவுதல்
- நற்கருணைக் கொண்டாட்டம் (நன்றி வழிபாடு)
- நற்கருணை இடமாற்றப்பவனி

### முதலில் தொடக்கச் சடங்கும், இறைவார்த்தை வழிபாடும்

திருவருட்சாதனங்களின் மையமான நற்கருணையை ஏற்படுத்தியது இந்த நாளில் தான். 'உலகம் முடியும் வரை உங்களோடு இருப்பேன்' என்று வாக்களித்த இறைவன், அப்பத்தையும், இரசத்தையும் தன்னுடைய உடலாக, குருதியாக மாற்றி நமக்கு உணவாக, பானமாக தந்து நம்மோடு ஒன்றாக கலந்து வாழ்கின்றார்.

இந்த திருவருட்சாதனம் உலகம் முடியும் மட்டும் நிலைத்திருக்க 'இதை என் நினைவாக செய்யுங்கள்' என்று கூறி இச்செயலை தொடர தம் திருத்தூதர்களை குருகுலமாக ஏற்படுத்தி, குருத்துவம் என்ற திருவருட்சாதனத்தை ஏற்படுத்தி ஆசீர்வதிக்கின்றார். எனவே மகிழ்வுடனே இப்பலியில் கலந்து கொண்டு செபிப்போம். நம்முடைய குருக்களுக்காக செபிப்போம். இறை அழைத்தல் பெருகிட அறுவடையின் ஆண்டவரை மன்றாடுவோம். நற்கருணையில் இறைப் பிரசன்னம் மெய்யாகவே உள்ளத்தை உறுதிப்படுத்திட, விசுவாசத்தை அதிகரிக்க கேட்போம். நற்கருணையின் மெய்யான பிரசன்னத்திற்கு விளைவிக்கப்படுகின்ற அவசங்கைகளுக்கு இறைவனது இரக்கத்தை கேட்போம். பக்தியுடனே பலியிலே பங்கேற்போம்.

(ஆண்டவரே இரக்கமாயிரும் பாடலுக்குப் பின்னர் சொல்ல வேண்டியது)

நற்கருணை, குருத்துவம் ஆகிய மிகப் பெரிய இரு திருவருட்சாதனங்களைத் தந்த இறைவனை நன்றியோடு புகழ்ந்து துதிக்க, ஆலய மணிகள் ஒலிக்க, 'உன்னதங்களிலே' என்ற வானவர் கீதத்தை மகிழ்வுடனே பாடிப் போற்றுவோம்.

### (வாசகங்களுக்கு முன்னுரை)

#### முதல் வாசக முன்னுரை

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இருந்து நாம், நினைத்து கொண்டாடிவரும், பாஸ்கா விழாவின் விளக்கத்தை விடுதலை பயண நூலில் இருந்து முதல் வாசகமாக தரப்பட்டுள்ளது. நற்கருணையை தகுந்த முறையில் உட்கொள்ள பவுல் அடிகளார் கொரிந்து நகர் மக்களுக்கு சொன்ன அறிவுரையை இரண்டாவது வாசகமாகவும், நற்செய்தியில் இராவுணவின் போது நிகழ்ந்த நிகழ்வினை, யோவான் தன்னுடைய நற்செய்தியில் பதிவு செய்ததை கேட்க உள்ளோம்.

திறந்த மனத்துடன் வாசகங்களுக்கு செவிமடுத்து, உள்ளத்தில் தங்க வைத்து, அசை போட்டு வாழ்வாக்க வரம் கேட்டு மன்றாடுவோம்.

### (மறையுரைக்குப் பின்னர்)

#### பாதம் கழுவும் சடங்கு முன்னுரை

'தம் சொல்லால் எல்லாம் படைத்தார்' இறைவன். 'தம் செயலால் எல்லாம் சொன்னார்' இறைவன். நான் முன்மாதிரிகை காட்டினேன். 'நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள்', எனக் கூறிய கிறிஸ்து தன் அன்பினை நிறைவாக காட்டிட, சீடர்களின் பாதங்களை தொட்டுக் கழுவி, தன் உடன் பங்காளிகள் என்பதனை உணர்த்தினார். நம்மிடையே உள்ள எந்த வேறுபாடும் நம்முடைய ஒற்றுமையை குலைத்திடக் கூடாது. நம்மை பிரிவின் சக்திகள் அடிமைப்படுத்தி விடக் கூடாது. இத்தகைய உணர்வுகளை நம்மிலே விதைத்திட, நம் மத்தியில் உள்ள 12 பேருக்கு, குரு கால்களை அடையாள முறையில் கழுவி தனது அன்பினை வெளிக்காட்டுகின்றார். நாமும் மனங்களை தூய்மையாக்கி வேற்றுமைகளை வேரறுத்து, ஒற்றுமையின் அடையாளங்களாக வாழ்ந்திட உறுதியெடுத்து அமைதியாக பங்கேற்போம்.

### (மன்றாட்டுக்குப் பின்னர்)

இன்றைய நாளில் நாம் காண முடியாத அன்பர்களுக்கும், நம்முடைய அன்பினை வெளிப்படுத்திட திருச்சபை நம்மை அழைக்கின்றது. பசிப்பிணியினால் வாடும் மாந்தர்களுக்கு உதவிட, சிறப்பு காணிக்கை எடுக்கப்படுகின்றது. சின்னஞ்சிறியவர்களுக்கு உதவிடும் போது எனக்கே உதவுகின்றீர்கள் என்ற அழைப்பை ஏற்று, தாராளமாக உதவிட முன்வருவோம். அப்பொழுது என் மகிழ்ச்சியில் கலந்து கொள் என்ற இறைவாக்கு நம்மிலே நிறைவு பெறும்.

நற்கருணை கொண்டாட்டம் தொடர்கின்றது. தன்பணி தொடர இறைவன் புனிதப்படுத்திய குருக்கள், பலி நிறைவேற்றுகின்றார்கள். பக்தியுடனே பங்கேற்போம். அப்ப இரசத்தோடு நம்மையும் ஒப்புக்கொடுப்போம்.

### (நற்கருணை உட்கொண்ட பின்னர்)

அன்பின் அருட்சாதனமாகிய நற்கருணை பவனியாக அலங்கரிக்கப்பட்ட புதிய பீடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றது. 'என்னோடு விழித்திருந்து செபியுங்கள்' என்ற இறைமக்களின் அழைப்பின் குரல் கேட்டு, அவருக்காய் நேரம் ஒதுக்கி அவரோடு இருப்போம். ஆராதனைக்கு வைக்கப்பட்ட பின்னர், பாடகர் குழுவினர் மாண்புயர் என்ற கீதத்தை பாடும் போது, நாமும் இணைந்து பாடுவோம். திருச்சபையின் பரிபூரண பலன் பெறுவோம். இறையாசீர் நிறைவாய் கிடைக்கப் பெறுவோம். பின்னர் பீடம் வெறுமையாக்கப்பட்டு, அலங்காரங்கள் அகற்றப்படும். புனிதர்களின் உருவங்கள் மறைத்து வைக்கப்படும்.

**“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16**

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com